

வெளிப்புற காற்று மாசுபாடு மற்றும் சுவாச ஆரோக்கியம்


குறுகிய கால பாதிப்புகள்



இருமல் மற்றும்
மூச்சுத்திணறல், அடிக்கடி
மருத்துவமனை
செல்லவேண்டிய அவசியம்
ஏற்படுதல்

வெளிப்புற காற்றில் பலவகையான
வாயுக்கள் (கார்பன் மோனாக்சைடு,
நைட்ரஜன் மற்றும் சல்பர் ஆக்சைடுகள்,
தரை நிலை ஓசோன், எளிதில் ஆவியாகிற
கரிம கலவைகள் ...) மற்றும்
திடப்பொருள்கள் (PM2.5 & PM 10) கலப்பதால்
இயற்கை பண்புகள் மாறி வெளிப்புற
காற்றில் மாசு உண்டாகிறது. வெளிப்புற
காற்று மாசுபாடு மனிதர்களின்
ஆரோக்கியத்தை பாதிப்பதைய செய்து,
சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
மேலும் ஆஸ்துமா பிரச்சனையை
அதிகரிக்கிறது.

நீண்ட கால பாதிப்புகள்



நுரையீரல்
செயல்பாடு
குறைதல்
மற்றும் அகால
மரணம்

